

1973-ஆம் ஆண்டு புதுச்சேரி கிராமம் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்கள் சட்டத்தின் மூலமாய் புதுச்சேரி ஒன்றியத்து ஆட்சிப்பரப்பில் அமுலாக்கப்பட்ட புதுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்துக்கள் (உரிமம் மற்றும் அனுமதி அளித்தல்) விதிகள், 1976, பிரிவு 11-ன்படி இத்தொழில் நிறுவனத்தை நிறுவுவதினால் உண்டாகும் ஆட்சேபணைகள் ஏதேனும் இருந்தால், அவற்றை இந்த அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து பத்து நாட்களுக்குள் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் அவர்களுக்கு எழுத்து மூலமாய் தெரியப்படுத்துமாடி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

குறிப்பிட்ட காலவரையறைக்குள் பெறப்பட்ட ஆட்சேபணைகள் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்தால் பரிசீலிக்கப்படும்.

அரியாங்குப்பம், 2015 ஐரோ ஏப்ரல் மீ 1 வ.

**P. பரிமளரங்கன்,**  
ஆணையர்.

### ARIANKUPPAM COMMUNE PANCHAYAT

*Ariankuppam, the 1st April 2015.*

#### Dangerous Establishments

#### NOTICE

The undermentioned person has requested for permission to set up the following industry within the Ariankuppam Commune Panchayat limits, as detailed below.

Sl. No. (1)	Name and address of the applicant (2)	Address of the industry site (3)	Industry proposed (4)	Power required (5)	No. of workers (6)
1	Tmt. G Rama, No. 20 (F.F.), Jayaram, Garden, Bharathi Nagar, 11th Cross Extension, Karuvadikuppam, Lawspet, Puducherry-8.	M/s. Sri Krishna Polymers, Plot Nos. 56 and 57, Muthulakshmi Singaram Nagar, Veerampattinam Road, Ariankuppam, Puducherry-7	Injection moulded washing machine components and injection moulded plastic components.	45 H.P.	12 (Three shifts).

In conformity with rule 11 of the Puducherry Commune Panchayats (Grant of Licences and Permissions) Rules, 1976, promulgated in this Union Territory by the Puducherry Village and Commune Panchayats Act, 1973, objections, if any, to the setting up of the above industry, are invited to reach the Commissioner, Ariankuppam Commune Panchayat within ten days from the date of publication of this notice in the official gazette.

The objections so received within the specified period will be considered by the Ariankuppam Commune Panchayat.

**P. PARIMALARANGAN,**  
Commissioner.

#### CHANGE OF NAME

I, Ceacompal Selvakumar, son of Thangaraju, aged 35 years, converted Muslim, residing at No. 46, Gandhi Nagar, Varichikudi, Karaikal, do hereby solemnly affirm and sincerely state as follows:

I was a Christian by birth. My birth name was 'Ceacompal Selvakumar'. I had renounced my religion of birth and embraced Islam. Pursuant to conversion, I have changed my name as 'Abdul Rahman'.

I hereby declare that I relinquish and give up my birth name 'Ceacompal Selvakumar' and I shall henceforth be known, called, referred and identified only as 'Abdul Rahman'.

Solemnly affirmed and signed before the Notary Public at Karaikal, on this the 10th day of March 2015.

Ack. No. 369

**சீகன்பால் செல்வகுமார்.**

#### CHANGE OF NAME

I, Seetha, daughter of Mohan aged 20 years, converted Muslim, residing at No. 16, Jeeva Nagar, Keezhapet, Kottucherry, Karaikal, do hereby solemnly affirm and sincerely state as follows:

I was a Hindu by birth. My birth name was 'Seetha'. I had renounced my religion of birth and embraced Islam. Pursuant to conversion I had changed my name as 'Rahamadh Nisha'.

I hereby declare that I relinquish and give up my birth name 'Seetha' and I shall henceforth be known, called, referred and identified only as 'Rahamadh Nisha'.

Solemnly affirmed and signed before the Notary Public at Karaikal, on this 10th day of March 2015.

Ack. No. 370

**மோ. சீத்தா.**

## CHANGE OF NAME

I, Jayarani, wife of Sebasthiyan, aged 29 years, converted Muslim, residing at No. 49, M.G.R. Nagar, Amman Koil Street, Tsunami Quarters, Thalatheru, Karaikal, do hereby solemnly affirm and sincerely state as follows:

My minor daughter was a Christian by birth. Her birth name was 'Selsia Rani'. I had renounced the religion of birth for my said daughter and embraced Islam. Pursuant to conversion, I had changed my daughter's name as 'Saliha'.

I hereby declare that my daughter relinquish and give up her birth name 'Selsia Rani' and she shall henceforth be known, called, referred and identified only as 'Saliha'.

Solemnly affirmed and signed before the Notary Public at Karaikal, on this 7th day of March 2015.

Ack. No. 371

S. JAYARANI.

## உறுதிமொழிப் பத்திரம்

2015-ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 31-ஆம் தேதி (31-3-2015), புதுச்சேரி, அரும்பார்த்தபுரம், திருக்குறளாரர் நகர், சுந்தரர் வீதி, 39-ஆம் எண் வீட்டில் வசிக்கும் சண்முகம் அவர்களின் குமாரர் ச. கணேசன் ஆகிய நான் கூறும் உறுதிமொழி என்னவென்றால்-

என்னுடைய பெயர் 'கணேசன்' ஆகும். இது என்னுடைய கல்வி மாற்றுச் சான்றிதழ் வரிசை எண் 99/06.07, சேர்க்கை எண் 4350, வாக்காளர் அடையாள அட்டை எண் YIQ0062869, ஆதார் அடையாள அட்டை எண் 4467 6651 8959, PAN Card No. ANXPG 5933E மற்றும் எனது மகள் ஹர்ஷித்தா பிறந்த பதிவு எண் O/2011/01983, தேதி 16-12-2011 எனது மகன் கௌதம் பிறந்த பதிவு எண் O/2014/00070, தேதி 21-1-2014 ஆகிய இவைகளின்படி உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனது பெயரை 'கணேசன்' என்று குறிப்பிடுவதற்கு பதினாறு, எனது குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டை எண் 177078-ல் 'கணேஷ்' என்று தவறுதலாக குறிப்பிடப்பட்டுவிட்டது.

எனவே, மேற்படி என்னுடைய கல்வி மாற்றுச் சான்றிதழ் வரிசை எண் 99/06.07, சேர்க்கை எண் 4350, வாக்காளர் அடையாள எண் YIQ0062869, ஆதார் அடையாள அட்டை எண் 4467 6651 8959, PAN Card No. ANXPG5933E எனது மகள் ஹர்ஷித்தா பிறந்த பதிவு எண் O/2011/01983 மற்றும் எனது மகன் கௌதம் பிறந்த பதிவு எண் O/2014/00070 ஆகிய இவைகளில் குறிப்பிடப்பட்டுள்ள 'கணேசன்' என்கிற பெயரும், மேற்படி எனது குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டை அட்டை எண் 177078-ல் குறிப்பிடப்பட்டுள்ள 'கணேஷ்' என்கிற பெயரும் என் ஒருவரை மட்டுமே குறிக்கின்றது.

எனவே, என்னுடைய பெயர் 'கணேசன்' ஆகும் என்பதை நான் இதன்மூலம் உறுதி அளிக்கிறேன்.

மேற்கூறியவைகள் யாவும் உண்மையானவை என்றும், நேர்மையானவை என்றும் என் பிரமாணத்தின்பேரில் உறுதி செய்கிறேன்.

புதுச்சேரி சான்றுரைஞர் முன்னிலையில் 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31-ஆம் தேதி கையொப்பமிடப்பட்டது.

798268

S. கணேசன்.

## CHANGE OF NAME

I, Djegadamballe Sinou, wife of Ragavane, residing at No. 30, Udaiyar Street, Pakkamudaiyanpet, Lawspet, Puducherry-605 008, do hereby solemnly and sincerely affirm and state on oath as follows:

I submit that my name 'Djegadamballe Sinou' found in my Birth Certificate registered in the Puducherry Municipality under Registration No.R/1965/00313 on 31-8-1965, the name 'Djegadamballe Sinou' found in my Aadhaar Card issued by the Unique Identification Authority of India, Government of India bearing No. 8395 2225 6320 and the name 'ஜகதாம்பாள்' found in my Family Ration Card issued by the Department of Civil Supplies and Consumer Affairs Puducherry, bearing No. 058309, refer to one and the same person of myself. I do affirm that I shall hereafter be known only as 'Djegadamballe Sinou'.

I declare that the abovesaid facts are true to the best of my knowledge, belief and information.

Solemnly affirmed and signed before the Notary Public at Puducherry, on this 26th day of March 2015.

798269

R. DJEGADAMBALLE SINOU.

## உறுதிமொழிப் பத்திரம்

2015-ஆம் ஆண்டு, மார்ச் மாதம், 31-ம் தேதி (31-3-2015), புதுச்சேரி, வில்லியனூர் கொம்ப்யூன், ஜி. என். பாளையம், 11 ஆவது குறுக்கு வீதி, கதவிலக்கம் 52- கொண்ட இல்லத்தில் வசிக்கும் முகமது நாசர் அவர்களின் மனைவி நசீரா பானு (Nazeera Banu) ஆகிய நான் எழுதிக்கொடுக்கும் உறுதிமொழிப் பத்திரம் யாதெனில்,—

எனது பெயர், எனது பள்ளி மாற்றுச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை எண் MGM 1493238, உணவுப் பங்கீட்டு அட்டை எண் 08/G/0333359-லிருந்து நீக்க செய்த சான்றிதழ் ஆகியவற்றில் 'சங்கீதா' என்றும், புதுச்சேரி அரசு டவுன் காஜி அலுவலகத்தால் வழங்கப்பட்ட சான்றிதழ், மற்றும் இந்திய அரசு ஆதார் அடையாள அட்டை

எண் 3289 5137 4937 ஆகியவற்றில், எனது பெயர் 'Nazeera Banu' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட இரண்டு பெயர்களும் என்னுடைய பெயர்கள்தான். வேறு வேறு நபர்களுடைய பெயர்கள் இல்லை என்று இதன்மூலம் உறுதியளிக்கின்றேன். இனிவரும் காலங்களில் நான் 'நசிரா பானு (Nazeera Banu)' என்றே அழைக்கப்படுவேன்.

மேற்படி, நான் அளித்த உறுதிமொழி சம்பந்தமாக ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் எனது சொந்த செலவில் தீர்த்துக்கொள்வேன் என்றும், அரசு எடுக்கும் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படுவேன் என்றும் இதன்மூலம் உறுதியளிக்கின்றேன்.

புதுச்சேரி சான்றுரைஞர் முன்னிலையில் 2015-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி கையொப்பமிடப்பட்டது.

798275

NAZEERA BANU.

#### CHANGE OF NAME

I, S. Kannappan, son of Somasundaram, residing at Door No. 45, Balamurugan Street, Isravel Nagar, Gorimedu, Puducherry-605 006, do hereby solemnly and sincerely affirm and state as follows:

I am the deponent herein and well aware of the facts deposed hereunder.

I sincerely affirm that my name is mentioned in my Birth Certificate as S. Canniappin'.

I further sincerely affirm that in my Voter's Identity Card, Aadhaar Card, District Industries Centre Identity Card, Family Ration Card, and in my Income Tax Department Card my name is mentioned as 'S. Kannappan'.

I further sincerely affirm that the above names 'S. Canniappin' and 'S. Kannappan' are referring to one and the same person *i.e.*, myself.

I solemnly declare/affirm that the contents of my above affidavit are true and correct to the best of my knowledge and belief and nothing material has been concealed thereon.

Signed before the Notary Public at Puducherry, on this 16th day of March 2015.

798276

S. KANNIAPPAN.

#### CHANGE OF NAME

I, S. Poonkodi, wife of Sakthivel, Hindu, aged about 25 years and residing at No. 96, Sudukattu Street, Nallavadu and post, Puducherry-605 007, do hereby solemnly affirm and sincerely state on oath as follows:

I am the deponent herein.

I state that my name is 'Poonkodi' as per all my certificates such as School Record Sheet, Aadhaar Card and Voter's Identity Card. But, in my Family Ration Card issued by the Department of Civil Supplies and Consumer Affairs, Puducherry, my name has been mentioned wrongly as 'Velvizhi', which the name I was called at home. I state that the names 'Poonkodi' and 'Velvizhi' are referring to one and the same person, *i.e.*, myself.

I state that henceforth I shall be known and called as 'Poonkodi'.

I state that the above particulars are true and correct and nothing material has been concealed thereon.

Solemnly affirmed and signed before the Notary Public at Puducherry, on this 26th day of February 2015.

798277

S. பூங்கொடி.

#### உறுதிமொழிப் பத்திரம்

2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி (1-4-2015) புதுச்சேரி, ஆலடிமேடு, மாரியம்மன் கோயில் வீதி, கதவிலக்கம் 4 கொண்ட இல்லத்தில் வசிக்கும் செல்வராஜ் அவர்களின் மனைவி S. பத்மாவதி ஆகிய நான் எழுதிக்கொடுக்கும் உறுதிமொழிப் பத்திரம் யாதெனில்—

எனது பெயர் எனது பிறப்பு சான்றிதழ் எண் 56, வாக்காளர் அடையாள அட்டை, எனது இந்திய அரசு ஆதார் அடையாள அட்டை ஆகியவற்றில் 'பத்மாவதி' என்றும் எனது குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டை எண் 353023-ல் எனது பெயர் 'பத்மா' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட இரண்டு பெயர்களும் என்னுடைய பெயர்கள்தான். வேறு வேறு நபர்களுடைய பெயர்கள் இல்லை என்று இதன்மூலம் உறுதியளிக்கின்றேன். இனிவரும் காலங்களில் நான் 'பத்மாவதி' என்றே அழைக்கப்படுவேன்.

மேற்படி, நான் அளித்த உறுதிமொழி சம்பந்தமாக ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் எனது சொந்த செலவில் தீர்த்துக்கொள்வேன் என்றும் அரசு எடுக்கும் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படுவேன் என்றும் இதன்மூலம் உறுதியளிக்கின்றேன்.

புதுச்சேரி சான்றுரைஞர் முன்னிலையில் 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி கையொப்பமிடப்பட்டது.

798281

பத்மாவதி.

## CHANGE OF NAME

I, R. Sundarambal, wife of R. Ramanan, born on 2-3-1961 at Nedungadu, Karaikal and now residing at No. 51, Maraimalai Nagar, Velrampet, Puducherry-605 004, do hereby solemnly affirm and sincerely state as follows:

That my name is written as 'R. Sundirambal' in my S.S.L.C. Book 1st page and also in my Service Book.

It is written as 'R. Sundarambal' in the following documents:

- (i) My Voter's Identity Card bearing No. PY/01/023/045147
- (ii) My Aadhaar Card bearing No. 7109 5105 5328
- (iii) My PAN Card bearing No. BGTSP9409K
- (iv) My Passport bearing No. L1018863 issued by Regional Passport Officer, Chennai.
- (v) My Family Ration Card bearing No. 120004

The abovesaid two names 'R. Sundirambal' and 'R. Sundarambal' are refer to one and the same person, *i.e.*, myself.

Hereafter, I shall be known as 'R. Sundarambal'.

Solemnly affirmed and signed before the Notary Public at Puducherry, on this 31st day of March 2015.

798283

**R. SUNDARAMBAL.**

## CHANGE OF NAME

I, Samundeeswari, wife of Ramamurthy, Hindu, aged about 31 years and residing at No. 6, Mariamman Koil Street, Vadhanoorpet, Vadhanur, Puducherry-605 501, do hereby solemnly and sincerely affirm on oath as follows:

1. I am the deponent herein.

2. I submit that my name is mentioned as 'Samundeeswari' in my Aadhaar Card, Voter's Identity Card and in my daughters Abi and Leena's Birth Certificates. I submit that I am also called in the name of 'சாந்தி' and thus, my name is mentioned as 'சாந்தி' in my Family Ration Card. Thus, both the names 'Samundeeswari' and 'சாந்தி' are referring to one and the same person that is myself.

3. I state that now, I intend to change my name 'சாந்தி' and thus, I now, changed my name as 'Samundeeswari' for aforesaid reasons and I shall hereafter be known by this name.

4. I hereby declare that I shall at all times hereafter in all records, deeds and writings and in all proceedings, dealings and transactions, private as well as upon all occasions whatsoever use and sign the name 'Samundeeswari' as my name in place and in substitution of my former name.

Solemnly affirmed and signed before the Notary Public at Puducherry, on this 2nd day of March 2015.

798286

**R. சாமுண்டீஸ்வரி.**

## CHANGE OF NAME

I, N. Durai, son of Nadarajan, aged 56 years, and residing at No. 3, Beeshmar Street, Kennady Garden Samipillaithottam, Lawspet, Puducherry-605 008, do hereby solemnly affirm and declare as under:

I am the deponent herein. I hereby declare that so far, I have been called by 'N. Durai' *vide* Aadhaar Card No. 4238 4685 1714 issued by Unique Identification Authority of India.

I further declare that in my Electoral Identity Card *vide* No. GKY0691410, my name is mentioned as 'Durai' only.

And in my Family Ration Card issued by Department of Civil Supplies and Consumer Affairs, Puducherry *vide* Sl.No. 056317, my name is mentioned as 'Durai'.

Now, I have converted to Christian Community *vide* Certificate of Baptism, dated 22-7-1984 was issued. And so, I have changed my name from 'N. Durai' to the name of 'N. Durai'.

The above facts are true to the best of my knowledge and belief.

Signed before the Notary Public at Puducherry, on this 14th day of February 2015.

798287

**N. DURAI.**

## CHANGE OF NAME

I, Jamal Mohamad Sahib, son of Mohammad Esuf Sahib, aged 73 years, residing at No. 14, Cazyar Street, Puducherry-605 001, do hereby solemnly and sincerely affirm and state on oath as follows:

I submit that my name 'Jamal Mohamad Sahib' found in my Birth Certificate registered in the Chidambaram Municipality under Registration No. 141 on 5-3-1942, the name 'Jamal Mohamad Sahib' found in my Aadhaar Card issued by the

Unique Identification Authority of India, Government of India bearing No. 7232 3282 7891, the name 'Jamal Mohamad Sahib' found in my Smart Card issued by the Department of Civil Supplies and Consumer Affairs, Puducherry bearing No. 340000063559, the name 'Jamal Mohamad Sahib' found in my Voter's Identity Card issued by the Election Commission of India bearing No. PY/01/004/027210, the name 'Jamal Mouhamad Sahib' found in my Marriage Certificate registered in the Puducherry Municipality under Registration No. 93/67, on 24-7-67 the name 'Jamal Mohamad Sahib' which is found in my daughter Mouhamed Ayshaby Birth Certificate registered in the Puducherry Municipality under Registration No. P/1970/01141 on 24-3-1970 and the name 'அப்துல் ஜமீல்' found in my Family Ration Card issued by the Department of Civil Supplies and Consumer Affairs, Puducherry bearing No. 065648, refer to one and the same person of myself. I do affirm that I shall hereafter be known only as 'Jamal Mohamad Sahib'.

I declare that the abovesaid facts are true to the best of my knowledge, belief and information.

Solemnly affirmed and signed before the Notary Public at Puducherry, on this 1st day of April 2015.

798292

ஜமால் முஹம்மது சாயபு.

#### CHANGE OF NAME

I, Bhuvaneswari, wife of Rajkumar, aged 32 years, residing at No. 3, I Cross Street, Ezhumalayan Nagar, Nainarmandabam, Puducherry-605 004, do hereby solemnly and sincerely affirm and state on oath as follows:

I submit that my name 'Bhuvaneswari' found in my Birth Certificate registered in the Puducherry Municipality on 5-10-1981 under Registration No. C/1981/01631, the name 'Bhuvaneswari' found in my Voter's Identity Card issued by the Election Commission of India bearing No. SCO0027631, the name 'R. Bhuvaneswari' found in my Aadhaar Card issued by the No. Unique Identification Authority of India bearing No. 4693 9514 8449 and the name 'Bhuvana' found in my Family Ration Card issued by the Department of Civil Supplies and Consumer Affairs, Puducherry bearing No. 005053 refer to one and the same person, i.e., myself. I do affirm that I shall hereafter be known only as 'Bhuvaneswari'.

I declare that the abovesaid facts are true to the best of my knowledge, belief and information.

Solemnly affirmed and signed before the Notary Public at Puducherry, on this 31st day of March 2015.

798293

R. BHUVANESWARI.

#### CHANGE OF NAME

I, Mouhamad Meidinatchial, wife of Jamal Mohamad Sahib, aged 69 years, residing at No. 14, Cazyar Street, Puducherry-605 001, do hereby solemnly and sincerely affirm and state on oath as follows:

I submit that my name 'Mouhamad Meidinatchial' found in my Birth Certificate, registered in the Puducherry Municipality under Registration No. P/1945/00960 on 9-8-1945, the name 'Mouhamad Meidinatchial' found in my Aadhaar Card issued by the Unique Identification Authority of India, Government of India bearing No. 8155 8782 2571, the name 'Mouhamad Meidinathial' found in my Voter's Identity Card issued by the Election Commission of India bearing No. PY/01/004/027238, the name 'Mouhamad Meidinathial' found in my Marriage Certificate, registered in the Puducherry Municipality under Registration No. 93/67 on 24-7-1967, the name 'Mohamed Meidineby' which is found in my daughter Miharounissah Birth Certificate registered in the Puducherry Municipality under Registration No. P/1968/04552 on 25-10-1968, the name 'Mouhamad Meidinathial' which is found in my daughter Mouhamed Ayshaby's Birth Certificate registered in the Puducherry Municipality under Registration No. P/1970/01141 on 24-3-1970, the name 'Mouhamad Meidinebinatchial' which is found in my daughter Hamidabiv's Birth Certificate, registered in the Puducherry Municipality under Registration No. P/1971/06110 on 18-12-1971, the name 'Mouhamed Moodinathial' which is found in my daughter Rabiathul Basheria's Birth Certificate, registered in the Puducherry Municipality under Registration No. C/1983/00082 on 20-1-1983 and the name 'முகமதுமொய்தீன் நாச்சி' found in my Family Ration Card issued by the Department of Civil Supplies and Consumer Affairs, Puducherry bearing No. 065648, refer to one and the same person of myself. I do affirm that I shall hereafter be known only as 'Mouhamad Meidinatchial'.

I declare that the abovesaid facts are true to the best of my knowledge, belief and information.

Solemnly affirmed and signed before the Notary Public at Puducherry, on this 2nd day of April 2015.

798296

M. மெய்தீன்.

## CHANGE OF NAME

By this deed I, the undersigned Laila. A.C. (new name) previously called Kamarun Laila. A.C. (old name), resident of IV 948 B Falaq, Boulevard Road, Near Government Quarters, Mundock, P.O. Mahe, Puducherry-673 310, solemnly declare:

1. That for and on behalf of myself remitter issue wholly renounce/relinquish and abandon the use of my former name/surname of 'Kamarun Laila. A.C.' and in place thereof, I do hereby assume from this date the name/surname 'Laila. A.C.' and so that I may hereafter be called, known and distinguished not by my former name/surname, but assumed name/surname of 'Laila. A.C.'

2. That for the purpose of evidencing such my determination declare that I shall at all times hereafter in all records, deeds and writings and in all proceedings, dealings and transactions, private as well as upon all occasions whatsoever use and sign the name of 'Laila. A.C.' as my name/surname in place and in substitution of my former name/surname.

3. That I expressly authorise and request all persons in general and relatives and friends in particular, at all times hereafter to designate and address me, remitter issue by such assumed name/surname of 'Laila. A.C.' accordingly.

4. In witness whereof, I have hereunto subscribe my name as 'Laila. A.C.' and affixed my signature before the Notary Public at Mahe, on this 20th day of March 2015.

798308

LAILA.

## CHANGE OF NAME

I, Allancy, wife of Simon, aged 27 years, residing at No. 12, Jayabal Nagar, Ariankuppam, Puducherry-605 007, do hereby solemnly and sincerely affirm and state on oath as follows:

I submit that my name 'A. Allancy' found in my Transfer Certificate issued by the S.I.V.E.T. College, Gowrivakkam, Chennai-601 302, the name 'Allancy. A,' found in my H.S.C. Mark list issued by the Secretary, State Board of School Examinations, Tamil Nadu bearing Register No. 532059, the name 'Allancy. A,' found in my Degree Convocation Certificate issued by University of Madras, Chennai, Tamil Nadu, the name 'Allancy' found in my Voter's Identity Card issued by the Election Commission of India bearing No. ZUQ1876960, the name 'Allancy. A' found in my PAN Card issued by the Income Tax Department, Government of India bearing Permanent Account No. BLHPA0737M and the name 'அயன்ஸி' found in the Family Ration Card issued by the Department of Civil Supplies and Consumer Affairs, Puducherry bearing No.036922 refer to one and the same person of myself. I do affirm that I shall hereafter be known only as 'Allancy'.

I declare that the abovesaid facts are true to the best of my knowledge, belief and information.

Solemnly affirmed and signed before the Notary Public at Puducherry, on this 7th day of March 2015.

798315

S. ALLANCY.

No legal responsibility is accepted for the publication of advertisement regarding change of names and other private notifications in the Gazette. Persons notifying the same will remain solely responsible for the legal consequences and also for any other misrepresentations etc.



online publication at "<http://styandptg.puducherry.gov.in>"

Government Central Press

Directorate of Stationery and Printing

Puducherry-9